



CHURCH OF ST THOMAS, THE APOSTLE
Jalan Gambut, 25000, Kuantan, Pahang

Parish Priest: Rev. Fr. George Packiasamy

www.stthomaskuantan.org
 @ f stthomaschurchkuantan
 Email: stthomas@archkl.org
 Tel: + 609 517 7106

SATURDAY, 7 MARCH 2026 – SUNDAY, 15 MARCH 2026

SAT 7 **THIRD SUNDAY OF LENT (Psalter Week III)**
5.30 pm **Novena to OLPH & Benediction**
6.00 pm **Mass (ENG / Tamil)**
TKSG Joseph Kanawadi & family, Mala Kenneth & family, Catherine Xavier, C. Willims Fernandez & family, Calvin Christopher Fernandez, Carlos Jonathan Fernandez, Robert Augustine & family
SP. INT Gabrielle Chew, Martha Lim, Jillian Mathews, Pamela Mathews, Jaimie Lee Ren Hui & family, Taneesha Jasmine Fernandez, Cristina Nadia Fernandez & family, Sabrina Sonia Fernandez & family, Nathtan Chia,
R.I.P Mary Magdalene Ng, Deceased members of Daneal's family, Anne Rosa Magdalene Daneal, David Chan Sin Meng, Catherine Yep, Cannie Ng Hong Fong, Dato' Matthew Lim, Amirtham, Maria Magdalene, Souls in purgatory,

SUN 8 **THIRD SUNDAY OF LENT (Psalter Week III)**
8.00 am **Rosary (ENG / BM)**
8.30 am **Mass for the People in ENG / BM (1st Scurtyny)**
10.00 am **Rosary (Mandarin)**
10.30 am **Mass in Mandarin**
TKSG Anna Thong & family, Mona & family, Rose Wong Mui Heong, Alberto family, Jonathan & Dorcas, Margaret Chan & family, Veronica Foo, Dr. S. Joseph & family, Edwin Mohan & family, Theresa Ko, Annie Cheong & family, Ng Soon Kuan & family, Dato Leonard Lee, Datin Mary Lim & family, Angola Pang, Peter Hah & family, Shirley Ou & family, Francis Xavier, Veronica Netto, Peter & Regina Kang, Vinxern Yong & family
SP. INT Gabrielle Chew, Martha Lim, Jaimie Lee Ren Hui & family, Connie & family, Sagaya & family, Charmaine Gurdev, Sonia Gurdev, Datin Mary Lim & family, Joseph Chooi & family, , Maria Patricia & Julius Adriano, TKI, Brent Aidan, Rose Chong, Yvonne Lim Yi Wen,
R.I.P Souls in purgatory, Louisa Liew, Luke Liew, Martin D'Souza, Beryl D'Souza, Carol Rodrigues, Luke Krishnan, Dr. Patrick Liew, Mary Almeida, Christine Yap, Nancy Luo Yann Taur, Mary Cheok, Catherine Yep, Joshua & Angela Ngiau, Nelly Chin, Amy Wong, Mr/s Aloysius Chin Chong Foo, Mary Magdalene Ng, Deceased member of Thomas Thong's family, Tony Gurdev, Damian Tan, Isaac Ng, Augustine Ng Aik Huat, Cannie Ng Hong Fong, Deceased members of Wong & Ng family, Michele Wong Chong Yin, Kevin Loh Man Choon, Laura Woo, Lawrence Jude Ban, Valerie Tan Sok Hong, Kenneth Chan, Dato Matthew Lim, Linda Mary Chung Kum Liang, Peter Yap, Victor Francis Martin Koh, Fatima Lam Ah Mooi, Maria Thong, Anthony Gomez,

MON 9 **3rd WEEK OF LENT (Psalter Week III)**
NO MASS IN THE CHURCH (all Mass intentions will be offered privately)
SP.INT Gabrielle Chew, Martha Lim, Jaimie Lee Ren Hui & family, Vinxern Yong & family
R.I.P Mary Magdelene Ng, Catherine Yep, Dato' Matthew Lim, Maria Yang Choon May, Colun Jeffery Chan, Valerie Tan Sok Hong, Dolly Devan

TUE 10 **3rd WEEK OF LENT (Psalter Week III)**
6.30 am **Lauds (Morning Prayer) / 6.45 am - Mass**
TKSG James Leong Theng Aik, Francis Leong, Datin Mary Lim & family.
SP.INT Gabrielle Chew, Martha Lim, Jaimie Lee Ren Hui & family, Datin Mary Lim & family, Vinxern Yong & family
R.I.P Mary Magdelene Ng, Catherine Yep, Dato' Matthew Lim, Dolly Devan, Valerie Tan Sok Hong,

WED 11 **3rd WEEK OF LENT (Psalter Week III)**
6.30 am **Lauds (Morning Prayer) / 6.45 am - Mass**
TKSG Datin Mary Lim & family.
SP.INT Gabrielle Chew, Martha Lim, Jaimie Lee Ren Hui & family, Datin Mary Lim & family, Vinxern Yong & family
R.I.P Mary Magdelene Ng, Catherine Yep, Dato' Matthew Lim, Valerie Tan Sok Hong, Dolly Devan

THUR 12 **3rd WEEK OF LENT (Psalter Week III)**
6.30 am **Lauds (Morning Prayer) / 6.45 am - Mass**
SP.INT Gabrielle Chew, Martha Lim, Jaimie Lee Ren Hui & family, Vinxern Yong & family
R.I.P Mary Magdelene Ng, Catherine Yep, Dato' Matthew Lim,

FRI 13 **3rd WEEK OF LENT (Psalter Week III)**
7.30 pm **The Station of Cross, followed by Mass**
SP.INT Gabrielle Chew, Martha Lim, Jaimie Lee Ren Hui & family, Jacinta Syria, Vinxern Yong & family
R.I.P Mary Magdelene Ng, Catherine Yep, Dato' Matthew Lim, Miscarriage souls

SAT 14 **FOURTH SUNDAY OF LENT (Psalter Week IV)**
5.30 pm **Novena to OLPH & Benediction**
6.00 pm **Mass (ENG / Tamil)**

SUN 15 **FOURTH SUNDAY OF LENT (Psalter Week IV)**
8.00 am **Rosary (Eng / BM)**
8.30 am **Mass for the People in Eng / BM (2nd Scurtyny)**
10.00 am **Rosary (Mandarin)**
10.30 am **Mass in Mandarin**

CHURCH INTERIOR DESIGN

Our Church sanctuary will undergo interior design work from 1 March to 28 March 2026, just in time for Holy Week. During this period of time, Masses (Friday, Saturday and Sunday) will be held in the Church, whereas weekday Masses (Monday to Thursday) will be held in St Giles' Room. We truly appreciate your understanding and support as we enhance our sanctuary.

THE STATIONS OF THE CROSS

Throughout the season of Lent, we will hold the Stations of the Cross every Friday at 7.30 pm in four different languages, followed by the Eucharistic celebration.

Below are the ministries who are in-charge:

LENT WEEK	DATE	TIME	MINISTRIES
4 th Friday	13 March	7.30 pm	HC. Minister
5 th Friday	20 March	7.30 pm	PPC & PFC
6 th Friday	27 March	7.30 pm	Prayer Group
Good Friday	3 April	12.00 pm 7.30 pm	Legion of Mary SVDP

SCHEDULE FOR THE RITES OF RCIA

RITE OF RCIA	DATE	TIME
1 st Scrutiny	8 March	8.30 am - Mass
2 nd Scrutiny	15 March	8.30 am - Mass
3 rd Scrutiny	22 March	8.30 am - Mass

LENTEN SPIRITUAL FORMATION (MANDARIN)

Theme : **"IN THE ONE, WE ARE ONE"**
 Date / Time : Saturday, 14 March 2026 (8.15 am till 4.00 pm)
 Venue : St. Giles' Room
 Contact : June (012-900 8381) / Clement Lim (012-986 2383)

CHRISM MASS

The Priests of the Archdiocese of Kuala Lumpur will gather for the annual Chrism Mass on Tuesday, 17 March 2026 at the Church of the Visitation, Seremban, at 7.00 pm. During this Solemn Mass, Archbishop Julian will bless the Holy Oils and Priests will renew their Ordination promises. Please pray for our Shepherds.

HOLY WEEK MASS SCHEDULE 2026

DATE	HOLY WEEK	MASS TIME
Sat, 28 March	Palm Sunday	6.00 pm - Sunset Mass (Eng / Tamil)
Sun, 29 March	Palm Sunday	9.00 am - Multi-lingual
Holy Thursday, 2 April	Holy Thursday	7.30 pm - Multi-lingual
	Adoration of The Blessed Sacrament	9.30 pm - 10.00 pm (BM) 10.00 pm - 10.30 pm (T) 10.30 pm - 11.00 pm (M) 11.00 pm - 12.00 am (E)
Good Friday 3 April	Way of the Cross Service(noon)	12.00 pm - Eng / Tamil 12.45 pm - Eng / Tamil / BM
	Way of the Cross Service (evening)	7.00 pm - Eng / Mand / BM 7.45 pm - Eng / Mand / BM
Sat, 4 April	Easter Vigil	9.00 pm - Multi-lingual
Sun, 5 April	Easter Sunday	9.00 am - Eng / BM

Note: On Palm Sunday, palm leaves will be provided in the Church for every family and individual. You are welcome to bring your own palm leaves if you prefer.

VISITING OF HOMEBOUND BY PARISH PRIEST

During this Lent Season, the Parish Priest would like to visit the home-bound Parishioners who need the Sacrament of Reconciliation, Anointing and Holy Communion. Please give their details: name, address, phone number and contact person to the Parish Office the soonest possible.

SECOND COLLECTION FOR PIHDM

There will be 2nd collection during the weekend Masses (7 & 8 March 2026). Please contribute generously.

THE PATH OF LOVE, FORGIVENESS, AND PEACE

For the month of March, the prayer intention of the Holy Father, Pope Leo XIV, invites us to pray that nations may move towards effective disarmament, especially nuclear disarmament, and that world leaders may choose dialogue and diplomacy over violence.

We continue to witness ongoing tensions and violence in the Middle East. For more than a week, conflicts have escalated, drawing the world's attention. The Pope urges us to pursue peace, promote dialogue, and seek solutions without weapons. Innocent lives are affected, many are forced to flee their homes, economies are disrupted, flights are cancelled, and daily life is thrown into uncertainty.

People are anxious and weary, wondering what the future may hold. In moments like this, many questions arise. Why does violence continue to repeat itself throughout human history? Why do political interests sometimes take precedence over human dignity? Who truly gains from war? Certainly not the ordinary people who suffer its consequences!

War leaves scars that last for generations. It destroys homes, divides families, and sows seeds of hatred that take years to heal, if at all. Buildings may be rebuilt with time, but peace requires patience, humility, courage, and most importantly—the willingness to listen to one another. This is why disarmament is crucial. When nations spend vast resources on weapons, especially nuclear ones capable of destroying humanity repeatedly, we must ask: does this truly secure our future, or does it only fuel fear? Real security comes not from destructive power, but from protecting human life and dignity.

At this time, Christians are observing the holy season of Lent, while our Muslim brothers and sisters are observing Ramadan. Both seasons invite us to open our hearts more fully to God and to one another. For Christians, Lent is a time of repentance, healing, and reconciliation. It reminds us that hatred and violence should never define us. The way of Christ remains the path of love, forgiveness, and peace.

At times, we may feel powerless in the face of global conflicts. Yet prayer is never powerless. When we pray, we unite our hearts with God's desire for peace. Our prayers become a heartfelt call for justice, compassion, and wisdom for those in leadership.

Let us keep praying sincerely for peace in the Middle East and in all places affected by conflict. Pray, for the protection of innocent civilians, for comfort for those who mourn, for healing for the wounded, and for courage among world leaders to choose dialogue rather than destruction.

May God soften hardened hearts, guide world leaders with wisdom, and help humanity rediscover that we are not enemies, but instead brothers and sisters who should be united on this fragile earth we share.

Peace is not only a dream — it is a shared responsibility. Together, let us build a more peaceful world where everyone feels safe and cared for.

Rev. Fr. George Packiasamy
7 March 2026



a quiet sense of despair?" He told them that **everyone is seeking for love that endures, opportunity to share gifts, unity based on truth, communion that respects the freedom of the other person.** These can be summed up as: goodness, beauty and truth, the three transcendentals. But, instead of goodness, beauty and truth what our society offers are false substitutes: choice, novelty and subjective experience.

**SCRIPTURE
of the DAY**

Exodus 17: 3-7
Psalm 94: 1-2, 6-9
Romans 5: 1-2, 5-8
John 4: 5-42 (or 4: 5-15,
19-26, 39-42)



Just like the story of the Samaritan woman which we heard on Sunday, we are thirsty for love and yet, always look for it in the wrong places. We forget that God created man with the capacity to worship Him and the need to be in fellowship with Him. Our yearning is infinite, because we have been created with a hole in our hearts, in the shape of God and nothing, absolutely nothing, can fill it up except God himself. St. Augustine put it this way, "My soul is restless 'till it rests in Thee." The only One who can heal our weariness and satisfy our longing thirst is Jesus Christ.

Just like the Samaritan woman, the goal of attaining lasting love seems too distant and the task seem altogether impossible when she complained that the well is too deep and our Lord had no bucket. She failed to recognise that He is the source of unfathomable love and He is the means by which that same love would be communicated to us. Though too deep for us, our human souls, our wells, are never too deep for Him. And when we are prepared to come on our bended knees, stripped of all pretences of superiority or self-reliance, we only have to ask, "Master, give me this water," we are assured of a drink from the well of God's immense riches which promises life and immortality. Having drunk therefrom, we shall never be thirsty again. Because in the One, we are One. ✦

As Lent is the time for greater love, listen to Jesus' thirst... He knows your weakness. He wants only your love, wants only the chance to love you.

- St. Teresa of Calcutta

INTERNAL CIRCULATION ONLY
BUL 10/2026

Contributed by: Archdiocesan Office of Human Development (AOHD)
Published by: Archdiocesan Pastoral Institute (API) | Email: api@archkl.org

NEWBEC

NEW WAY OF BEING CHURCH | 3rd Sunday Of Lent | 8 March 2026

LENTE REFLECTION 3

WALKING TOGETHER TOWARDS A SYNODAL AND PROPHETIC CHURCH

A People for Missionary Discipleship

MONTHLY FOCUS: ECOLOGY: Restoring Our Common Home



**“In the One,
We Are One”**

In 2008, Pope Benedict addressed a crowd of a half million young people in Sydney, Australia, on the occasion of the World Youth Day, and told them that "in so many of our societies, side by side with material prosperity, a spiritual desert is spreading: an interior emptiness, an unnamed fear,



Ayat Suci Minggu ini

Keluaran 17: 3-7

Mazmur 94: 1-2, 6-9

Roma 5: 1-2, 5-8

Yohanes 4: 5-42 (atau 4: 5-15, 19-26, 39-42)



“Memandangkan Prapaskah ialah masa untuk kasih yang lebih mendalam, dengarkanlah dahaga Yesus. Dia mengetahui kelemahanmu. Dia hanya menginginkan kasihmu, hanya menginginkan peluang untuk mengasihimu”.

- Sta Teresa dari Kalkuta

ketakutan yang tidak bernama, dan rasa putus asa yang senyap.” Beliau berkata kepada mereka bahawa **setiap orang sedang mencari kasih yang berkekalan, peluang untuk berkongsi anugerah, kesatuan yang berasaskan kebenaran, dan persekutuan yang menghormati kebebasan orang lain.** Semua ini dapat dirumuskan sebagai kebaikan, keindahan dan kebenaran, iaitu tiga nilai transendental. Namun, sebagai ganti kepada kebaikan, keindahan dan kebenaran, apa yang ditawarkan oleh masyarakat kita ialah pengganti palsu: pilihan, kebaruan dan pengalaman subjektif.

Seperti kisah wanita Samaria yang kita dengar pada hari Ahad, kita dahaga akan kasih, namun sering mencarinya di tempat yang salah. Kita lupa bahawa Allah menciptakan manusia dengan keupayaan untuk menyembah-Nya dan keperluan untuk hidup dalam persekutuan dengan-Nya. Kerinduan kita bersifat tidak terbatas kerana kita dicipta dengan kekosongan di dalam hati yang berbentuk Allah, dan tiada apa pun, sama sekali, yang dapat mengisinya selain Allah sendiri. Santo Augustinus mengungkapkannya demikian, “Jiwaku gelisah sehingga ia beristirahat dalam Engkau.” Satu-satunya yang mampu menyembuhkan keletihan kita dan memuaskan dahaga kerinduan kita ialah Yesus Kristus.

Seperti wanita Samaria itu, matlamat untuk memperoleh kasih yang berkekalan kelihatan terlalu jauh dan tugas itu seolah-olah mustahil apabila dia mengeluh bahawa perigi itu terlalu dalam dan Tuhan tidak mempunyai timba. Dia gagal menyadari bahawa Dialah sumber kasih yang tidak terduga dan Dialah juga jalan, melalui mana kasih itu disampaikan kepada kita. Walaupun terlalu dalam bagi kita, jiwa manusia kita, perigi kita, tidak pernah terlalu dalam bagi-Nya. Dan apabila kita bersedia datang dengan berlutut, menanggalkan segala kepura-puraan keunggulan atau kebergantungan pada diri sendiri, kita hanya perlu meminta, “Tuhan, berikanlah aku air ini,” dan kita akan menerima minuman dari perigi kekayaan Allah yang melimpah, yang menjanjikan kehidupan dan keabadian. Setelah meminumnya, kita tidak akan haus lagi. Kerana dalam Tuhan, kita adalah satu.✝

EDARAN DALAMAN SAHAJA
BUL 10/2026

Sumbangan oleh: Pejabat Pembangunan Manusia Keuskupan Agung (AOHD)
Diterbitkan oleh: Archdiocesan Pastoral Institute (API) | Emel: api@archkl.org

NEWBEC

NEW WAY OF BEING CHURCH | Hari Minggu Ke-3 Prapaskah | 08 Mac 2026

RENUNGAN PRAPASKAH 3

BERJALAN BERSAMA KE ARAH SEBUAH GEREJA SINODAL DAN PROFETIK

Umat Untuk Pemuridan Misionari

FOKUS BULANAN: EKOLOGI: Memulihkan Rumah Kita Bersama



“Dalam Tuhan, Kita Adalah Satu”

Pada tahun 2008, Paus Benedict berucap kepada kira-kira setengah juta orang muda di Sydney, Australia, sempena Hari Belia Sedunia, dan memberitahu mereka bahawa “dalam begitu banyak masyarakat kita, di samping kemakmuran material, sedang merebak sebuah gurun rohani: kekosongan batin,



教宗告诉他们，每个人都在寻求永恒的爱、分享恩赐的机会、基于真理的团结以及尊重他人自由的共融。这些可以概括为：善、美、真，这三大超越性要素。然而，我们的社会提供的并非善、美、真，而是虚假的替代品：选择权、新颖性和主观体验。

当日经文

出十七: 3-7
 咏九十四: 1-2, 6-9
 罗五: 1-2, 5-8
 若四: 5-42 (或四:
 5-15, 19-26, 39-42)



就像我们这主日听到的撒玛黎雅妇人的故事一样，我们渴望爱，却总是在错误的地方寻找。我们忘记了天主创造人类时赋予了他们敬拜祂的能力，以及与祂相互交往的需要。我们的渴望是无限的，因为我们被造时心中就有一个空洞，形状如同天主，除了天主本身，没有任何东西能够填满它。圣奥古斯丁这样说：“我的灵魂不安，直到它安息在祂里面。”唯一能够医治我们疲惫、满足我们渴望的那一位，就是耶稣基督。

就像那位撒玛黎雅妇人一样，当她抱怨井太深、主没有水桶时，获得永恒之爱的目标似乎遥不可及，任务似乎完全不可能完成。她没有意识到，祂是深不可测的爱的源泉，也是将这爱传递给我们的途径。虽然我们的灵魂、我们的井，对我们来说深不可测，但对祂来说却永远不会深不可测。当我们准备好屈膝来到祂面前，卸下所有优越感和自以为是的伪装，我们只需祈求：“主啊，请把这水给我”，我们就能从天主浩瀚的宝井中畅饮，这宝井应许赐予生命和永生。喝完之后，我们将永不再渴。因为在祂内，我们合而为一。✠

“四旬期是增进爱的时期，聆听耶稣的渴望……祂了解你的软弱。祂只想要你的爱，只想要爱你的机会。”

加尔各答的圣女大德兰

只供内部傳閱
 BUL 10/2026

贡献者：总教区人类发展处 (AOHD)
 出版：总教区牧灵局 (API)

电子邮件: api@archkl.org

NEWBEC

NEW WAY OF BEING CHURCH | 四旬期第三主日 | 2026年3月8日

四旬期反省3

携手迈向一个同道偕行与先知性的教会

福传使徒的子民

月份焦点：生态：重建我们的共同家园



“在唯一者(天主)内， 我们合而为一”

在 2008年，教宗本笃十六世于澳大利亚悉尼的世界青年日活动上，向五十万名青年发表演讲，指出“在世界各地，物质繁荣的同时，精神荒漠也在扩散：内心充满空虚、难以言喻的恐惧、以及一种隐隐的绝望感”。



**இன்றைய
இறைவார்த்தை:**

தொடக்கநூல் 12: 1-4
திருப்பாடல் 33: 4-5,
18-20, 22
2 தீமோத்தேயு 1: 8-10
மத்தேயு 17: 1-9



இயேசுவின் அழகு, அவரது
சீடர்களை வாழ்க்கையின்
உண்மைநிலைக்கு
அந்நியப்படுத்தவில்லை.
மாறாக, யெரூசலேம் வரை
சீலுவையின் வழியாக
அவரைப் பின்பற்ற
அவர்களுக்கு வலிமையை
அளிக்கிறது.

— திருத்தந்தை பிரான்சிஸ்

அங்கே அவருடைய மாட்சி ஒளிவீசுகிறது. இந்த மறை உண்மையை விவரிக்கும் கிரேக்க வார்த்தை “மெடமோர்போஃசிஸ்” என்பது - இருண்ட மற்றும் நிறமற்ற கூட்டிலிருந்து ஒரு வண்ணத்துப்பூச்சி வெளிவரும்போது அந்த அற்புதம் வெளிப்படுகிற நிகழ்வைக் குறிக்கிறது.

நம்மில் பெரும்பாலோர், திருத்தூதர்களைப் போலவே மலையிலிருந்து இறங்கி துன்பம், தோல்வி மற்றும் மரணத்தின் திகிலை எதிர்கொள்ளாமல், மலையிலேயே இறைவனின் மாட்சியைக் கண்டுகொண்டிருக்க விரும்புகிறோம். ஆனால், நம் ஆண்டவர் மலையிலிருந்து இறங்கி, உண்மையான உலகிற்குத் திரும்பி மற்றவர்களுடன் நடக்கும் ஒரு ‘சாதாரண’ வேலையைத் தொடர்ந்திட சவால் விடுகிறார். திருஅவை, ஒரு தாயைப் போல, நடந்து செல்பவர்களுடன் உடன் பயணிக்கிறது. உலகம் அச்சுறுத்தல்களைக் காணும் இடத்தில், குழந்தைகளைப் பார்க்கிறது. சுவர்கள் கட்டப்படும் இடத்தில் அது பாலங்களைக் கட்டுகிறது என்று திருத்தந்தை 14 ஆம் வியோ கூறுகிறார். (DT 75)

உருமாற்ற நிகழ்வு, கடவுளின் மாட்சியையும் விண்ணகச் சுவையைக் காணவும், அவரது அன்பை உணரவும், நம்மை மலை உச்சிக்குக் கொண்டுவரமுடியும் என்றாலும், நாம் அங்கேயே இருந்துவிடமுடியாது என்பதை நினைவூட்டுகிறது. வாழ்க்கை, தாழ்வான இடங்களிலும், பள்ளத்தாக்குகளிலும் தான் வாழ்கிறது. கடவுளுக்கு நாம் செய்யவேண்டிய வேலை உள்ளது. கிறிஸ்துவின் ஊழியர்களாக, நாம் கையில் எடுக்கவேண்டிய சிலுவையின் பணியை நாம் மறந்துவிடக்கூடாது.

இது தான் நமது நம்பிக்கையின் மறையுண்மையின் தன்மை. நம்பிக்கை எப்போதும் நம்மை முன்னோக்கி இழுக்கிறது. நமக்குப் பதில்கள் தெரியும் என்று நாம் நினைக்கும்போது, அந்தப் பதில்களையெல்லாம் கீழே வைத்துவிட்டு, வெறுங்கையுடன் செல்ல வேண்டும். இறுதியில் உருமாற்றம் என்பது, மலைகளின் உச்சியை அடைவதுமட்டுமல்ல. கிறிஸ்து சிலுவையில் தனிமை, கைவிடப்பட்ட தன்மை மற்றும் வேதனையில் மாட்சியுடன் வெளிப்படுவார். மேலும் அவர் அந்த சிலுவையையும், மரணத்தின் அடையாளத்திலிருந்து, வாழ்வு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக மாற்றுவார். இந்தத் தவக்காலத்தில் அவர் மாட்சியில் ஒன்றிணைவதுபோல சிலுவையில் அவருடன் ஒன்றிணைவோம். ஒன்றில் நாம் ஒன்றாய் இருக்கிறோம். ✠

NEWBEC

NEW WAY OF BEING CHURCH | தவக்காலம் 2 ஆம் ஞாயிறு | 01 மார்ச் 2026

தவக்கால சிந்தனை 2

ஒன்றித்தப் பயணம் மற்றும் இறைவாக்கு உரைக்கும் திருஅவையை நோக்கி ஒன்றித்து நடத்தல்

— மறைத்தரதுரைக்கும் சீடத்துவத்திற்கான மக்கள் —

மாதாந்திர நோக்கம்: சூழலியல் - நமது பொது இல்லத்தை சீர்செய்தல்



“ஒன்றில் நாம் ஒன்றாய் இருக்கிறோம்”

கிறிஸ்மஸ் விழாவுடன் தவக்காலத்தை ஒப்பிடும்போது பெரும்பாலும் இருண்ட, மிகவும் சோகமான ஒன்றை தவக்காலம் தருகிறது. அது உண்மைதான் என்றாலும், தவக்காலத்தின் தொடக்கத்தில் இயேசுவின் உருமாற்றக் காட்சியை நிலைநிறுத்துவதன் மூலம் “இருளின் பள்ளத்தாக்கு” வழியாக பயணிக்க திருஅவை நமக்குப் போதுமான ஒளியை வழங்குகிறது. ஆண்டவர் பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபை ஒரு மலைக்கு அழைத்து செல்கிறார்.